

தமிழகத்தில் வரும் 23 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!

சென்னை, ஏப்.17

தமிழகத்தில் வரும் 23 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மரத்வாடா முதல் மன்னார் வளைகுடா வரை உள் கர்நாடகா, ராயல சீமா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று முதல் 21 ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகள் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.

22, 23 ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தெற்கு கடலோர தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!

மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றுங்களின் அடிப்படையில் முக்கியத் துறைகளில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் வீட்டு உபயோக எல்பிஜி தட்டுப்பாடு ஏதும் பதிவாகவில்லை

புது தில்லி, ஏப்.17

மேற்கு ஆசியாவில் மாறிவரும் சூழ்நிலைக்கு மத்தியில், முக்கியத் துறைகள் முழுவதும் தயார் நிலையையும் சீரான செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக இந்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது.



சுரங்கத் துறை

மேற்கு ஆசிய மேம்பாடுகள் தொடர்பான பிரச்சினைகளைக் கண்டறிந்து, தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக மார்ச் 2026-ல் அமைக்கப்பட்ட, பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி தொடர்பான அதிகாரமளிக்கப்பட்ட குழுவில் சுரங்க அமைச்சகம் இடம்பெற்றுள்ளது. இக்குழுவிற்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செயலாளர் தலைமை தாங்குகிறார். தொழில்துறை பங்குதாரர்களின் தேவைகளை மதிப்பிடுவதற்காக அவர்களிடம் கருத்துகள் கோரப்பட்டன. ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களின் விவரங்கள் தொழில்துறையுடன் பகிரப்பட்டன. பல்வேறு உள்ளீட்டுப் பொருட்களின் தேவை குறித்து விவாதிப்பதற்காக, பல்வேறு பங்குதாரர்களுடன் மூன்று கூட்டங்கள் நடத்தப்பட்டன.

எரிசக்தித் துறை

உள்நாட்டு எல்பிஜி, பிஎன்ஜி, சிஎன்ஜி (போக்குவரத்து) சிலிண்டர்களை விநியோகம் செய்வதை அரசு 100 சதவீதம்

உறுதி செய்துள்ளது. வர்த்தக எல்பிஜியை பொறுத்தவரை மருத்துவமனை, கல்வி நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எல்பிஜி பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமலாக்க நடவடிக்கைகள் தொடர்கின்றன. 15.04.2026 அன்று, 2500-க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டன. பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள், திடீர் சோதனைகளைத் தீவிரப்படுத்தி, 238 எல்பிஜி விநியோகஸ்தர்களுக்கு அபராதம் விதித்துள்ளதுடன், நேற்று வரை 63 எல்பிஜி விநியோகஸ்தர்களை இடைநீக்கம் செய்துள்ளன.

2026 மார்ச் 14 முதல் மொத்தம் 1,42,156 மெட்ரிக் டன் (74.8 லட்சத்திற்கும் அதிகமான 19 கிலோ எல்பிஜி சிலிண்டர்களுக்குச் சமம்) வர்த்தக எல்பிஜி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் 8400 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான ஆட்டோ எல்பிஜியும் அடங்கும். ஏப்ரல்-26 மாதத்தில் (15.04.26 வரை) பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் சராசரி ஆட்டோ எல்பிஜி விற்பனை, 2026 பிப்ரவரி மாதத்தில் இருந்த சராசரியான 177 மெட்ரிக் டன் (நாள் ஒன்றுக்கு) என்பது உயர்ந்து, சுமார் 286 மெட்ரிக் டன்னாக உள்ளது.

ஆட்டோ எல்பிஜி விற்பனை தனியார் நிறுவனங்களிடமிருந்து பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு மாறியுள்ளது.

அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் ஆட்டோ எல்பிஜி விற்பனை 62% அதிகரித்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, ராஜஸ்தான், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இந்த மிகப்பெரிய அதிகரிப்பு காணப்பட்டுள்ளது.

***** எல்லா நாடும் *****

தள்ளுபடி

***** உங்களுக்கு யாருமே *****

சிறப்பு தள்ளுபடிக்கு

ஓக்கேன் பண்ணுங்க (or) கால் பண்ணுங்க..



+9196331 42000

+91 88254 51106

+91 73588 87778

+91 99408 27084




மார்ச் 2026 முதல், சுமார் 4.58 லட்சம் பிஎன்ஜி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் சுமார் 5.1 லட்சம் கூடுதல் வாடிக்கையாளர்கள் புதிய இணைப்புகளுக்காகப் பதிவு செய்துள்ளனர்.

15.04.2026 வரை, சுமார் 35,000 பிஎன்ஜி நுகர்வோர் MYPNGD.in இணையதளம் வழியாகத் தங்களது எல்பிஜி இணைப்புகளைத் திரும்ப ஒப்படைத்துள்ளனர்.

விமான போக்குவரத்து சேவை அனுமதிக்கப்பட்டுள்ள நாடுகளிலிருந்து விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன. பிப்ரவரி 28 முதல், இப்பகுதிகளிலிருந்து இந்தியாவிற்கு சுமார் 10,10,000 பேர் பயணம் செய்துள்ளனர். தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம், இதுவரை 1,031 இந்திய மாணவர்கள் மற்றும் 657 இந்திய மீனவர்கள் உட்பட 2,348 இந்தியர்கள் ஈரானிலிருந்து ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜானுக்குச் சென்று அங்கிருந்து இந்தியா திரும்புவதற்கு வழிவகை செய்துள்ளது.

வரத்து குறைவால் இளநீர் விலை உயர்வு

விருதுநகர், ஏப்.17

விருதுநகரில் கோடை வெப்பம் அதிகரித்த நிலையில், வரத்து குறைவு காரணமாக இளநீர் விலை ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. விருதுநகரில் வழக்கத்தை விட தற்போது கோடை வெயில் 100 டிகிரிக்கு மேல் கடுமையாக உள்ளது. இதனால் மதிய வேளையில் பிரதான சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் முற்றிலும் குறைந்து காணப்படுகிறது.



வெயிலின் தாக்கம் காரணமாக சாலையோரங்களில் உள்ள கரும்பு ஜீஸ் கடைகள், இளநீர் கடைகளை தேடி பொதுமக்கள் அதிகளவில் வருவதால் கரும்பு ஜீஸ் மற்றும் இளநீர் விற்பனை கூடுபிடித்துள்ளது. இந்நிலையில் இளநீர் வரத்து குறைவு மற்றும் தேவை அதிகரிப்பினால் விலை உயர்ந்துள்ளது.



எல்லா நாளும் தள்ளுபடி உண்டு உங்களுக்கு மட்டும்

சிறப்புச்சலுகை



கல்யாண் ஜுவல்லர்ஸ்-ல்
நகை எடுக்க வரும்போது
அக்ரி டாக்டர் வாசகர்
என்று அறிமுகப் படுத்திக்
கொண்டு சிறப்பான
சேவைவையும், பிரத்தியேக
தள்ளுபடியும் பெறுங்கள்.
இந்த தள்ளுபடி உங்களுக்கு
மட்டும் அதுவும் எல்லா
நாட்களிலும்.

குறிப்பு: அதிகார பூர்வமாக கல்யாண் ஜுவல்லர்ஸ் தள்ளுபடி அறிவிக்கும்
நாட்களில் அந்த தள்ளுபடி மட்டும் செல்லுபடியாகும்.மேலும் உதவி தேவை

எனில் கடையில் இருந்தே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

96331 42000, 86104 71220. 73558 87778, 99408 27084, 80563 05483

அடுப்பில்லா சமையல்

அடுப்பில்லா சமையலில் எளிமையான, சத்தான மற்றும் கண்கவர் உணவுகளே மிகவும் பொருத்தமானவை - ஓர் அலசல்

அடுப்பில்லா சமையல் குறிப்புகள் சில என்னென்ன?

எளிமையான, சத்தான மற்றும் கண்கவர் உணவுகளே மிகவும் பொருத்தமானவை. ஸ்ப்ரெளட் சாட், ஓட்மீல் பெர்ரி ஸ்முத்தி, வெஜ் கோல்ஸ்லா சாண்ட்விச், சியா புட்டிங், டார்ட்டில்லா வெஜ்ஜி ராப்ஸ், பழம் மற்றும் தயிர் பாப்சிக்கிள்ஸ், அவகேடோ டோஸ்ட், ஹெல்தி பிளிஸ் பால்ஸ், மின்ட்-லைம் ஸ்லஷி மற்றும் ஃப்ரெஷ் ஃப்ரூட் சாலட் போன்ற சமையல் குறிப்புகள் சிறந்த தேர்வுகளாகும். இந்த உணவுகளுக்கு நெருப்பு தேவையில்லை, இவற்றை விரைவாகத் தயாரிக்கலாம், மேலும் இவை ஆரோக்கியமாக இருப்பதுடன், கவரும் வண்ணமயமான மற்றும் படைப்பாற்றல் மிக்க உணவுகளைக் வழங்கவும் உதவுகின்றன.

இந்த சத்தான சமையல் குறிப்புகளைச் செய்வதில் உங்கள் குழந்தைகளையும் நீங்கள் ஈடுபடுத்தலாம். பொருட்களை அளந்து பிளெண்டரில் ஊற்றி அவர்களை அனுமதிக்கவும். அவர்கள் கலவைகளை விரைவாகக் கண்ணாடிக் குவளைகள் அல்லது கிண்ணங்கள் போன்றவற்றில் ஊற்றலாம். நீங்கள் அவர்களை எந்த அளவிற்கு ஈடுபடுத்தி, அவர்களாலும் இதைச் செய்ய முடியும் என்று உணர்வைக்கிறீர்களோ, அந்த அளவிற்கு அவர்கள் சிறப்பாகக் கற்றுக்கொள்வார்கள். இந்த செயல்முறை உங்கள் குழந்தைகளின் உணர்ச்சி வளர்ச்சிக்கும் உதவும்.

செய்முறை 1 : காய்கறிகள் நிறைந்த ஸ்ப்ரெளட் சாட்

குழந்தைகளுக்கு, முளைக்கட்டிய தானிய சாட்டுடன் கூடிய புத்தம் புதிய, ஆரோக்கியமான காய்கறிக் கிண்ணத்தை விட சிறந்தது வேறொன்றும் இல்லை. சாட் என்பது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவருக்கும் மனநிலையை

மேம்படுத்தும் ஒரு பொதுவான உணவு வகையாகும். இது தீயில் சமைக்காமலேயே ஊட்டச்சத்தை வழங்கும் ஒரு சுவையான உணவாகும்.

தேவையான பொருட்கள்

- கலவை முளைகள் (முளைக்கட்டிய பாசிப்பருப்பு, மொச்சை மற்றும் கொண்டைக்கடலை) : 1 கப்
- துருவிய கேரட் : ½ கப்
- பனீரை கனசதுரங்களாக நறுக்கவும் : 2 கப்
- பொடியாக நறுக்கிய வெங்காயம் : 2 நடுத்தர/சிறிய அளவிலான வெங்காயம்
- பச்சை மிளகாய் : தேவைப்பட்டால்
- பொடியாக நறுக்கிய தக்காளி : 1 நடுத்தர/சிறிய அளவிலான தக்காளி
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி/புதினா இலைகள் : 2-3 கீறிய இலைகள்
- சுவைக்கு ஏற்ப உப்பு மற்றும் மிளகுத்தூள்
- சுவைக்க எலுமிச்சை சாறு

எப்படித் தயாரிப்பது

படி 1 : கலந்த முளைக்கட்டிய பயிர்களை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

படி 2 : கிண்ணத்தில் வெங்காயம், பச்சை மிளகாய், நறுக்கிய கேரட், தக்காளி மற்றும் பனீர் துண்டுகளைச் சேர்க்கவும்.

படி 3 : கலவையில் உப்பு மற்றும் மிளகுத்தூள் தூவவும்.

படி 4 : இரண்டு முதல் மூன்று தேக்கரண்டி எலுமிச்சை சாற்றைச் சேர்த்து, இரண்டு கரண்டிகளை இரு கைகளிலும் பிடித்துக்கொண்டு மெதுவாகக் கலக்கவும்.

படி 5 : காய்கறிகளுடன் கூடிய புளிப்புச் சுவையுள்ள முளைக்கட்டிய தானிய சாட் தயார். சுவைத்து மகிழுங்கள்!

தொகுப்பு : **G.சுரேஷ்குமார், ஆசிரியர் ஓய்வு, கோவில்பட்டி.**



25 ஆண்டுகள் உத்தரவாதத்துடன் கிடைக்கும் ரித்விக் PVC பைப்புகள்



பைப் மட்டும் வாங்காமல் நிம்மதியையும் சேர்த்து வாங்குங்கள்

- ✓ 25 ஆண்டுகள் உத்தரவாதம் நம்பிக்கைக்கு அடையாளம்
- ✓ 100% LEAD-FREE பைப்புகள் ஆரோக்கியமான தண்ணீர், ஆரோக்கியமான வாழ்க்கை
- ✓ IS சான்று பெற்ற பைப்புகள் தரத்திற்கு ஒரே அடையாளம்
- ✓ IS பைப்புகள் மட்டும் தயாரிக்கும் நிறுவனம்—தரத்தின் தனிப்பெரும் அடையாளம்
- ✓ 67 GRADE மூலப்பொருட்கள் அதிக வலிமை, நீண்ட ஆயுள்
- ✓ TEST CERTIFICATE – QR CODE மூலமாக ஒவ்வொரு பைப்பிலும் நேரடியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
- ✓ FREE ON-SITE TESTING விற்பனைக்கு பின் தரம் உங்கள் கண்முள்ளே
- ✓ சரியான எடை, தடிமன் ஏமாற்றமில்லா தயாரிப்பு

PRODUCT RANGES

ISI PVC PIPE - 20mm to 250mm (All Classes)	ASTM UPVC PIPE - 21mm to 114mm (SCH 40, SCH80)	ISI CONDUIT PIPE - 16mm to 63mm (Light, Medium, Heavy)	ISI PLUMBING PIPE - 25mm to 50mm (15KG)	ISI BOREWELL CASING PIPE - 125mm to 250mm
--	--	--	---	---

**PVC PIPE / UPVC PIPE / CONDUIT PIPE / CPVC PIPE / SOLVENTS / PVC FITTINGS
LATERAL HOSE / GARDEN HOSE / SUCTION HOSE / WATER TANK**

RITHVIK PIPES PROUDLY TRUSTED BY

Office
Rithvik Pipe Company, Kannaki Street,
Mahalingapuram, Pollachi, Coimbatore Dist - 642002
E-mail : sales@rithvikpipes.com
Website : rithvikpipe.com

Factory
Rithvik Pipe Company, Opp Kamaraj Colony,
R.V.P Pudur, Palakkad Dist - 678555
E-mail : rithvikpipe@gmail.com
Website : rithvikpipe.com

மாட்டுப்பண்ணையில் கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான பராமரிப்பு முறைகள்

மாட்டுப் பண்ணையானது நல்ல இலாபகரமானதாக இருப்பதற்கு மாடுகள் நல்ல உற்பத்தித் திறனுடையதாகவும், ஆரோக்கியமானதாகவும், பண்ணையில் மருத்துவச் செலவு குறைந்தும் இருக்க வேண்டும். கறவை மாடுகள் நல்ல பால் உற்பத்தித் திறனைக் கொண்டிருந்தாலும் மாடுகளுக்கு நச்சுயிர், நுண்ணுயிர் மற்றும் ஒட்டுண்ணிகள் மூலமாக நோய் உண்டாகும் பொழுது மாடுகளின் உடல் நலம் பாதிக்கப்பட்டு பால் உற்பத்தி குறைவதோடல்லாமல் பல சமயங்களில் மாடுகள் உயிரிழக்கும் பொழுது பெருத்த பொருளாதார இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மாடுகளை நோய் தாக்காமல் இருக்க மாடுகளை வளர்ப்போர் சிறந்த பராமரிப்பு முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் மாடுகளின் உடல் நலத்தை சிறந்த முறையில் காக்க முடியும்.

தரமான நச்சுத் தன்மையற்ற தீவனம், போதுமான இட வசதியுடன் கூடிய சுகாதாரமான கொட்டகை, மோசமான தட்ப வெப்பநிலைகளிலிருந்து பாதுகாப்பு போன்றவற்றை அளிக்க வேண்டும். தீவனம் மற்றும் தண்ணீர்த் தொட்டியைத் தினமும் சுத்தம் செய்ய வேண்டும். மாதம் ஒரு முறையாவது தண்ணீர் தொட்டிக்கு சுண்ணாம்பு அடிக்க வேண்டும். பாசி பிடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர்த் தொட்டியை மூடி வைக்க வேண்டும். சாணத்தை 300 அடிக்கு அப்பால் எடுத்துச் சென்று உரக்குழியில் கொட்டுதல் அவசியம்.

நோய்க்கிருமிகள் மற்ற பண்ணைகளிலிருந்தும் உயிருள்ள அல்லது உயிரற்ற பொருட்கள் மூலம் நம் பண்ணையில்



***** எல்லா நாடும் *****

தளிஸ்படி

உங்களுக்கு மட்டும்

சிறப்பு தள்ளுபடிக்கு

எஸ்கேன் பண்ணைங்க (QR) கால் பண்ணைங்க..



+9196331 42000

+91 88254 51106

+91 73588 87778

+91 99408 27084

இருக்கும் மாடுகளுக்கு வர வாய்ப்பிருக்கிறது. நோயுற்ற பசுக்களை வாங்கி பண்ணைக்குள் விடுவது, எலி, பூனை போன்ற விலங்கினங்கள் பண்ணைக்குள் புகுதல் போன்ற காரணங்களால் நோய்க் கிருமிகள் நல்ல ஆரோக்கியமான மாடுகளுக்குப் பரவ வாய்ப்புள்ளது. புதிதாக மாடுகளை வாங்கும் போது கால்நடை மருத்துவர் கொண்டு பரிசோதனை செய்து வாங்குவது நல்லது. புதிதாக வாங்கிய மாடுகளைக் குறைந்தது 15 நாட்களுக்குத் தனியாக வைத்துப் பராமரித்து நோய் இல்லையென முடிவு செய்த பின்பு மற்ற மாடுகளோடு சேர்த்து வளர்க்கலாம். எலி மற்றும் பூனைகள் பண்ணைக்குள் நுழையாமல் இருக்க தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

பண்ணையில் பயன்படுத்தப்படும் உயிரற்ற பொருட்கள், உதாரணமாக வாகனங்கள், தீவன மூட்டை, வாளி போன்ற பொருட்கள் மூலமாகக் கிருமிகள் பண்ணைக்குள் வர வாய்ப்புகள் உள்ளன. அதனால் மாடுகளை நோய்க்கிருமிகள் தாக்காமல் இருக்க பண்ணையின் பொதுச் சுகாதாரம் சரியாகப் பராமரிக்கப்பட வேண்டும். பீனால், லைசால், பொட்டாசியம் பெர்மாங்கனேட், பார்மலின், சுண்ணாம்புத் தூள், ப்ளீச்சிங் பவுடர், சேவ்வான் போன்ற கிருமி நாசினி மருந்துகளில் ஏதாவது ஒன்றைக் கொண்டு தினமும் தொழுவத்தையும், சுற்றுப் புறத் தையும் சுத்தம் செய்தால் நோய்க்கிருமிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். கிருமி நாசினி மருந்தின் முழுப் பயனையும் பெற வேண்டுமெனில் கிருமி நாசினி மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு தரை, மாடு நிற்கும் இடம் போன்றவற்றை நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

பண்ணைக்குள் நுழையும் வாயிலில் கிருமி நாசினி மருந்து கலந்த தண்ணீரில் பண்ணைக்குள் நுழையும் அனைவரும் பாதங்களை நனைத்துப் பின் உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும். வாகனங்களைப் பண்ணைக்கு வெளியே நிறுத்தி விடுவது நல்லது. இவ்வாறு செய்வதால் நோய்க்கிருமிகள் பண்ணைக்குள் வருவதைத் தடுக்கலாம்.

பால் கறக்கும் போது பால் தரையில் சிந்தக் கூடாது. அவ்வாறு சிந்த நேர்ந்தால் உடனே கழுவி விட வேண்டும். இல்லையெல் ஈ மொய்த்து நோய் பரவ வாய்ப்புண்டு. அதே போல் பால் கறக்கும் போது மடியை சுத்தமான தண்ணீர் கொண்டு நன்கு கழுவி விட்டு பிறகு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது நல்லது. பால் கறக்கும் நபர் கைகளைக் கிருமி நாசினியால் நன்கு சுத்தம்

செய்த பிறகே பால் கறக்க வேண்டும். பால் கறக்கும் இயந்திரம் பயன்படுத்தும் போது கறவை முடிந்தவுடன் பால் இயந்திரத்தின் இரப்பர் பாகம் அனைத்தையும் நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

பால் காம்பைக் கறக்கும் முன்பும் கறந்த பின்பும் 0.5 சதவிகிதம் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கிருமி நாசினி கலவை கொண்டு கழுவ வேண்டும்.

கன்றுகளுக்கு சீம்பால் கொடுக்க வேண்டும். இதனால், இளங்கன்றுகளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் கிடைக்கிறது. நோய் எதிர்ப்புத் திறன் அதிகமுள்ள மாடுகள் மற்றும் கன்றுகள் தொற்று நோய்களால் பாதிக்கப்படுவதில்லை.

மாடுகளிலும் கன்றுகளிலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி உரிய காலத்தில், தக்க நோய்த் தடுப்பூசிகளைத் தவறாமல் போட வேண்டும். மாடுகளை வெகுவாகப் பாதிக்கும் பல நச்சுயிர் மற்றும் நுண்ணுயிரி மூலம் பரவும் நோய்களுக்குத் தடுப்பூசிகள் உள்ளன.

தடுப்பூசி போடும் பொழுது பண்ணையிலுள்ள அனைத்து மாடுகளுக்கும் தடுப்பூசி போட வேண்டும். மாடுகளை வைத்திருப்போர் கறவையிலுள்ள மாடுகளில் பால் குறையும் என்பதற்காகவும், சினை மாடுகளில் கன்று விசிறி விடும் என்பதற்காகவும் தடுப்பூசிகளை போடுவதைத் தடுப்பர். இது தவறானதாகும். தடுப்பூசி என்பது நோய்கள் வராமல் தடுப்பதற்காக என்பதை மனத்தில் கொண்டு கால்நடை மருத்துவர் உதவியுடன் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும்.

முடிந்தவரை பண்ணையிலுள்ள மாடுகள் வெளியில் சென்று மேய்வதையும், மற்ற மாடுகளோடு கலப்பதையும் அறவே தவிர்க்க வேண்டும். அதே போல் வெளி மாடுகளையும் பண்ணைக்குள் நுழைய விடக் கூடாது. மாடுகள் நோயுற்றால் உடனே அருகிலுள்ள கால்நடை மருத்துவரை அணுகித் தேவையான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். நோயுற்ற பசுக்களைப் பிரித்துத் தனியாக வைத்து பராமரிக்க வேண்டும்.

தகவல் : **லாக்டர் இரா.உமாராணி, பேராசிரியர், கால்நடை பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆய்வு மையம். திருப்பரங்குன்றம். மதுரை - 625 005.**



ஜெயின்
நாற்றுக்கள்

சிறந்த மகசூல் - அதிக லாபம்

Jain Seedlings

Rs. 16/-

ஒரு நாற்றின் விலை
போக்குவரத்து கட்டணம்
சூடுதலாக.(உடுமலையிலிருந்து)

PAPAYA

பப்பாளி

ரெட் லேடி

தைவான் 786



முன்பதிவு
செய்வதற்கு

இன்றே அழையுங்கள்:

94425 02396

வேளாண்மையில் இளைஞர்களின் பங்களிப்பு தேவை? அதற்கு என்ன செய்ய வேண்டும்?

“ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும் ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்”

- என்பது ஒரு திரைப்பட பாடல், அது தான் பழந்தமிழர்களின் வாழ்க்கை. ஆனால் அது இன்று நிதர்சனமா?



கண்டிப்பாக இல்லை. இன்றைய வேளாண்மையில் நம்முடைய முன்னோர்கள் பார்த்த லாபத்தில் 10-ல் ஒரு பங்கு கூட கிடைப்பதில்லை. இதனால் தான் இன்றைய தலைமுறையினர் வேளாண்மையை விட்டு ஒதுங்கி 8 அடி தள்ளி ஓடி போகிறார்கள். அது ஏன் என்பதை விரிவாக பார்ப்போம்.

வேளாண்மையின் இன்றைய நிலைமை

மாநில திட்டக்குழு ஜூன் 2025யில் வெளியிட்டுள்ள அறிக்கையை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். அது என்ன என்று நீங்க கேட்பது எனக்கு காதில் கேட்கிறது. 2012ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில் 20% வேளாண்மை தொழில் குறைந்துள்ளதாகவும் பலர் வேறு வேலைக்கு (தொழிற்சாலை, கட்டுமான பணி) என போய்விட்டதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

அதைவிட கொடுமை என்னவன்றால் விவசாயத்தில் 40-60 வயதுடையவர்கள் முழுக்க முழுக்க வேளாண்மையில் ஈடுபடுகின்றனர். அதிலும் குறிப்பாக இளைய வயதுடைய ஆண், பெண்கள் இல்லை என்பதாகும். வேளாண்மையில் ஈடுபடுவோரின் சராசரி வயது 53 என ஆய்வு தெரிவிக்கிறது.

விவசாயத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில்லை. உழவன் கணக்கு பார்த்தால் உழுக்கு கூட மிஞ்சாது என்பது பழமொழி. அதனால் தான் என்னவோ இன்றைய இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட ஆர்வம் இல்லாதவர்களாக உள்ளனர். அதை விட அவர்களது பெற்றோர் அவர்கள் ஈடுபட விரும்பவில்லை. அவர்கள் படித்து நல்ல வேலைக்கு போய் விட வேண்டும் என்பது தான் அவர்களுடைய விருப்பம். அன்று அள்ளி அள்ளி கொடுத்த நிலம் (மகசூல்) இன்று கிள்ளிக் கொடுக்கிறது. இந்த நிலைமை நீடித்தால் 2050ல் உணவுக்காக வெளிநாட்டை தான் தேட வேண்டும்.

இன்றைய கிராமங்களின் நிலை

ஒரு காலத்தில் உயிர்ப்புடன் இருந்த கிராமங்கள் இன்று உயிரற்ற நிலையில் (வீடுகள், வயதான தாத்தா, பாட்டிகள்) உள்ளன. ஒரு காலத்தில் பண்டிகை உற்சாகம் என துள்ளி திரிந்த கிராமம் இன்று முடங்கி போய் பாதிக்கு மேல நிலங்கள் உழவு கூட போடாம இருக்கின்றன. விவசாயிகள் கூலி ஆட்கள் எல்லோரும் நகர்ப்புறத்தை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.

வேளாண்மையில் இளைஞர்களின் பங்கு

1) இனி விவசாயம் உயிர்ப்பிக்க இளைஞர்களின் பங்கு அவசியமாகும். அவர்களை விவசாயத்தில் ஈடுபட வைக்க கட்டாயம் ராணுவ சேவை போல ஈடுபடுத்த பட வேண்டும்.

2) திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட வேண்டும்.

3) விவசாயத்தில் ஈடுபடும் இளைஞர்கள் முதல் 3 வருடங்களுக்கு உதவித்தொகை (STIPEND) வழங்கப்பட வேண்டும்.

4) தடையில்லாத இடுபொருள் (விதை, உரம், பூச்சி மருந்து) மானிய விலையில் கொடுக்க வேண்டும்.



எல்லா நாடும்

தள்ளுபடி

உங்களுக்கு மாடும்

சிறப்பு தள்ளுபடிக்கு

எஸ்கேன் பண்ணுங்க (or) கால் பண்ணுங்க..



+9196331 42000

+91 88254 51106

+91 73588 87778

+91 99408 27084

5) விவசாயத்தில் ஈடுபடும் குடும்ப உறப்பினர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை.

6) விளை பொருட்களை கட்டுபடியான விலையில் அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

7) ஒப்பந்த சாகுபடி முறையில் விவசாயத்தில் ஈடுபட வைக்க வேண்டும்.

அவ்வாறு செய்தால் நாம் வரும் தலைமுறைக்கு உணவு தானியங்களை உற்பத்தி செய்ய முடியும். இன்றைய இளைஞர்களே நாளை விவசாயிகளாக மாற சமுதாயமும் அரசும் வழிகாட்டி வேண்டும்.

தகவல் : அக்டி ச.சந்திரசேகரன், வேளாண் ஆலோசகர், அருப்புக்கோட்டை. 94435 70289.

மீன்பிடி தடை காலம் துவங்கியதால்

பாதுகாப்பாக துறைமுகத்தில் நிற்கும் படகுகள்

மயிலாடுதுறை, ஏப்.17

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பகுதியில் தரங்கம்பாடி, சந்திரபாடி, சின்னங்குடி, உள்ளிட்ட 10 மீனவ கிராமங்கள் உள்ளன. அந்த மீனவ கிராமங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மீன்பிடி தொழிலுக்கு 100க்கும் மேற்பட்ட விசை படகுகளையும், 500க்கும் மேற்பட்ட பைபர் படகுகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்து சட்டம் 1983 கீழ் தமிழகத்தின் கிழக்கு கடலோர பகுதிகளில் மீன் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு மீன் வளத்தை பாதுகாக்கும் பொருட்டு 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் அமுலுக்கு வந்துள்ளது. மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்லாததால் விசை படகுகளும், பைபர் படகுகளும் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.

மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!



25 ஆண்டுகள் உத்தரவாதத்துடன் கிடைக்கும் ரித்விக் PVC பைப்புகள்



பைப் மட்டும் வாங்காமல் நிம்மதியையும் சேர்த்து வாங்குங்கள்

- ✓ 25 ஆண்டுகள் உத்தரவாதம்
நம்பிக்கைக்கு அடையாளம்
- ✓ 100% LEAD-FREE பைப்புகள்
ஆரோக்கியமான தண்ணீர்,
ஆரோக்கியமான வாழ்க்கை
- ✓ IS சான்று பெற்ற பைப்புகள்
தரத்திற்கு ஒரே அடையாளம்
- ✓ IS பைப்புகள் மட்டும் தயாரிக்கும்
நிறுவனம்—தரத்தின் தனிவெரும் அடையாளம்
- ✓ 67 GRADE மூலப்பொருட்கள்
அதிக வலிமை, நீண்ட ஆயுள்
- ✓ TEST CERTIFICATE – QR CODE மூலமாக
ஒவ்வொரு பைப்பிலும் நேரடியாக
பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
- ✓ FREE ON-SITE TESTING
விற்பனைக்கு பின் தரம் உங்கள்
கண்முள்ளே
- ✓ சரியான எடை, தடிமன்
ஏமாற்றமில்லா தயாரிப்பு

PRODUCT RANGES

ISI PVC PIPE - 20mm to 250mm (All Classes)	ASTM UPVC PIPE - 21mm to 114mm (SCH 40, SCH80)	ISI CONDUIT PIPE - 16mm to 63mm (Light, Medium, Heavy)	ISI PLUMBING PIPE - 25mm to 50mm (15KG)	ISI BOREWELL CASING PIPE - 125mm to 250mm
--	--	--	---	---

**PVC PIPE / UPVC PIPE / CONDUIT PIPE / CPVC PIPE / SOLVENTS / PVC FITTINGS
LATERAL HOSE / GARDEN HOSE / SUCTION HOSE / WATER TANK**

RITHVIK PIPES PROUDLY TRUSTED BY



Office:
Rithvik Pipe Company, Kannaki Street,
Mahalingapuram, Pollachi, Coimbatore Dist - 642002
E-mail : sales@rithvikpipes.com
Website : rithvikpipe.com

Factory:
Rithvik Pipe Company, Opp Kamaraj Colony,
R.V.P Pudur, Palakkad Dist - 678555
E-mail : rithvikpipe@gmail.com
Website : rithvikpipe.com

For Dealership & Projects Enquiries - 96458 77721, 96458 77741

யோகாசனம் அதன் நன்மைகள் - ஒரு பார்வை

யோகாசனம் என்பது உடலை ஒரு குறிப்பிட்ட நிலையில், குறிப்பிட்ட நேரம் வரை நிலை நிறுத்தும் ஒரு உடற் பயிற்சியாகும். இதை தமிழில் ஓக இருக்கை என்றும் அழைக்கலாம். யோகாசனம், மனதை ஒருநிலைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சி ஆகும். இது இயக்கம், தியானம் மற்றும் சுவாசப் பயிற்சிகளை ஒருங்கிணைக்கிறது.



யோகாசனத்தின் அம்சங்கள்

- யோகாவின் எட்டு உறுப்புகளில் 'ஆசனம்' என்பது ஒன்றாகும். மற்றவை யமம், நியமம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணம், தியானம் மற்றும் சமாதீ ஆகும்.
- யோகாசனம் என்பது உடலின் மூட்டு இணைப்புகளுக்கு உயவுத்தன்மையை (lubrication) அளித்து, உடலில் உள்ள சக்தி முனைகளை இயக்கச் செய்கிறது.
- இது உடல் மற்றும் மனநலத்திற்கு நன்மை பயக்கும் ஒரு பழமையான நடைமுறையாகும்.

யோகாசனப் பயிற்சிகள்

- காலை 8.30 மணிக்குள் அல்லது மாலை 4, 4.30 மணிக்குப் பிறகு பயிற்சி செய்வது சிறந்த பலன்களைத் தரும்.
- ஆரம்ப நிலை யோகா பயிற்சிகளுக்கான காணொளிகள் YouTube-ல் கிடைக்கின்றன.
- மன அழுத்தத்தைப் போக்கும் பயிற்சிகள், மூட்டுவலிக்கு உதவும் பயிற்சிகள் மற்றும் மலச்சிக்கலைப் போக்கும் பயிற்சிகள் போன்ற பல வகைகளில் யோகாசனங்கள் உள்ளன.

● கட்டிலில் படுத்துக் கொண்டே செய்யக்கூடிய எளிமையான யோகாசனங்களும் உள்ளன.

யோகாசனத்தின் நன்மைகள்

1. உடல் தகுதி மற்றும் நெகிழ்வுத்தன்மை

யோகா ஆசனங்கள் (ஆசனங்கள்) தசைகளை நீட்டவும் வலுப்படுத்தவும், நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும், சமநிலையை அதிகரிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. வழக்கமான பயிற்சி உங்களுக்கு மெலிந்த மற்றும் அதிக நிறமான உடலமைப்பை வளர்க்க உதவும், அதே நேரத்தில் அதிகரித்த நெகிழ்வுத்தன்மை காயங்களின் அபாயத்தைக் குறைத்து ஒட்டுமொத்த உடல் சீரமைப்பை மேம்படுத்துகிறது.

2. மன அழுத்தத்தைக் குறைத்தல் மற்றும் தளர்வு

யோகாவின் மிகவும் குறிப்பிடத்தக்க நன்மைகளில் ஒன்று, தளர்வை ஊக்குவிக்கும் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும் திறன் ஆகும். கட்டுப்படுத்தப்பட்ட சுவாசம் (பிராணாயாமம்) மற்றும் நினைவாற்றல் நுட்பங்கள் மூலம், யோகா மனதை அமைதிப்படுத்தவும், கார்டிசோல் அளவைக் குறைக்கவும், ஆழ்ந்த தளர்வு நிலையைத் தூண்டவும் உதவுகிறது, இது பதட்டத்தைத் தணித்து ஒட்டுமொத்த மன நல்வாழ்வை மேம்படுத்தும்.

3. மேம்படுத்தப்பட்ட மன தெளிவு மற்றும் கவனம்

யோகா நினைவாற்றல் மற்றும் நிகழ்கால விழிப்புணர்வை ஊக்குவிக்கிறது, இது மன தெளிவு, செறிவு மற்றும் கவனத்தை மேம்படுத்துகிறது. வழக்கமான பயிற்சி அறிவாற்றல் செயல்பாட்டை கூர்மைப் படுத்துகிறது, முடிவெடுக்கும் திறன்களை மேம்படுத்துகிறது மற்றும் அன்றாட சவால்களுக்கு மத்தியில் மன அமைதி உணர்வை ஊக்குவிக்கிறது.

4. மேம்படுத்தப்பட்ட சுவாச செயல்பாடு

பிராணாயாமம் அல்லது யோக சுவாசப் பயிற்சிகள், சுவாச செயல்பாட்டை மேம்படுத்தும் நனவான சுவாச நுட்பங்களை வலியுறுத்துகின்றன.

யோகாவில் பயிற்சி செய்யப்படும் ஆழமான சுவாச நுட்பங்கள் நுரையீரல் திறனை அதிகரிக்கவும், ஆக்ஸிஜன் உட்கொள்ளலை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.

5. சிறந்த தூக்க தரம்

யோகா தளர்வை ஊக்குவிக்கிறது மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது, இது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு பயனுள்ள இயற்கை தீர்வாக அமைகிறது. சில யோகா ஆசனங்கள் மற்றும் தளர்வு நுட்பங்கள் தூக்க-விழிப்பு சுழற்சியை ஒழுங்குபடுத்தவும், படுக்கைக்கு முன் தளர்வைத் தூண்டவும், தூக்கமின்மை அறிகுறிகளைப் போக்கவும் உதவும்.

6. அதிகரித்த ஆற்றல் நிலைகள்

வழக்கமான யோகா பயிற்சி இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலமும், நரம்பு மண்டலத்தைத் தூண்டுவதன் மூலமும், உடலில் இருந்து பதற்றத்தை விடுவிப்பதன் மூலமும் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது. யோகா உடலை சோர்வடையச் செய்வதற்குப் பதிலாக, அதைப் புத்துயிர் பெறச் செய்கிறது, இதனால் பயிற்சியாளர்கள் அதிக ஆற்றலுடனும் புத்துணர்ச்சி உடனும் உணரப்படுகிறார்கள்.

7. எடை மேலாண்மையை ஆதரிக்கிறது

யோகா உணவுப் பழக்கத்தில் கவனம் செலுத்துவதை ஊக்குவிப்பதன் மூலமும், ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை ஆதரிப்பதன் மூலமும் எடை மேலாண்மைக்கு உதவும். வினியாசா அல்லது பவர் யோகா போன்ற சில யோகா பாணிகள், கலோரிகளை எரித்து மெலிந்த தசையை உருவாக்கும் இருதய உடற்பயிற்சியையும் வழங்க முடியும்.

8. அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி

உடற்பயிற்சி, மன அழுத்தத்தைக் குறைத்தல் மற்றும் யோகா மூலம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றின் கலவையானது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். வழக்கமான பயிற்சி நிணநீர் மண்டலத்தைத் தூண்ட உதவுகிறது, இது நோய் மற்றும் தொற்றுக்கு எதிராக உடலின் இயற்கையான பாதுகாப்பை ஆதரிக்கிறது.

**தலைக் கவசம் உயிர்க் கவசம்
முறையாக தலைக் கவசம் அணிவோம்**

9. வலி நிவாரணம் மற்றும் மேலாண்மை

யோகா, கீழ் முதுகு வலி, மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நாள்பட்ட வலி நிலைகளை நிர்வகிப்பதற்கு ஒரு பயனுள்ள துணை சிகிச்சையாக இருக்கும்.

யோகாவில் மென்மையான நீட்சிகள், வலுப்படுத்தும் பயிற்சிகள் மற்றும் தளர்வு நுட்பங்கள் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துதல், தசை பதற்றத்தைக் குறைத்தல் மற்றும் சிறந்த தோரணையை மேம்படுத்துவதன் மூலம் வலியைக் குறைக்க உதவுகின்றன.



ஜெயின்
நாற்றுக்கள்

சிறந்த மகசூல் - அதிக லாபம்

Jain Seedlings
PAPAYA

பப்பாளி

ரெட் லேடி

தைவான் 786

முன்பதிவு
செய்வதற்கு

இன்றே அழையுங்கள்:

94425 02396

Rs. 16/-
ஒரு நாற்றின் விலை
போக்குவரத்து கட்டணம்
கூடுதலாக.(உடுமலையிலிருந்து)



10. உணர்ச்சி நல்வாழ்வை உளக்குவிக்கிறது

யோகா சுய விழிப்புணர்வு, ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் உள் அமைதியை வளர்ப்பதன் மூலம் உணர்ச்சி சமநிலை மற்றும் மீள்தன்மையை வளர்க்கிறது. யோகா தத்துவம் மற்றும் தியானத்தின் பயிற்சி தனிநபர்கள் நேர்மறையான கண்ணோட்டத்தை வளர்க்கவும், உணர்ச்சிகளை திறம்பட நிர்வகிக்கவும், தன்னுடனும் மற்றவர்களுடனும் ஆழமான தொடர்பை வளர்க்கவும் உதவும்.

யோகா உடல் தகுதிக்கு அப்பால், மன தெளிவு, உணர்ச்சி நல்வாழ்வு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை உள்ளடக்கிய ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. யோகாவை உங்கள் அன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைத்து, அதன் மருத்துவ நன்மைகளை ஆராய்வதன் மூலம், நீங்கள் உடலிலும் மனதிலும் மாற்றத்தை அனுபவிக்க முடியும். நீங்கள் ஒரு தொடக்கநிலையாளராக இருந்தாலும் சரி, அனுபவம் வாய்ந்த யோகியாக இருந்தாலும் சரி, உங்கள் தேவைகளுக்கு ஏற்ப யோகா பயிற்சிகளை இணைப்பது ஆரோக்கியமான, மிகவும் சீரான வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும்.

தகவல் : [மொ.பிரியதர்ஷினி](#), உதவி உடற்கல்வி இயக்குனர், கிருஷ்ணா வேளாண் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, மதுரை - 625 532.

KALYAN JEWELLERS **Bhagyam**

எல்லா நாளும்
தள்ளுபடி
உங்களுக்கு மட்டும்

சிறப்புத் தள்ளுபடிக்கு ஸ்கேன்
பண்ணுங்க / கால் பண்ணுங்க

+91 96331 42000 +91 88254 51106
+91 73588 87778 +91 99408 27084

QR Code

வெத்திலை பாக்கு வைத்து வாக்காளர்களுக்கு அழைப்பு!

நாகர்கோவில், ஏப்.17

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியில், எதிர்வரும் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் வித்தியாசமான முறையில் வாக்காளர் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. கொல்லங்கோடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி பொதுப் பார்வையாளர் மனியா செந்தியா நேரடியாக களமிறங்கி வாக்காளர்களைச் சந்தித்தார். பொதுவாக வீட்டு விசேஷங்களுக்கு அழைப்பது போல, தட்டில் வெத்திலை, பாக்கு, பழங்கள் மற்றும் மலர்கள் வைத்து, அதனுடன் தேர்தல் அழைப்பிதழையும் வழங்கி பொதுமக்களுக்கு அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

‘வாக்களிப்பது நமது ஜனநாயகக் கடமை; தேர்தலில் தவறாமல் வாக்களியுங்கள்’ என்று பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார். வாக்குச் சதவீதத்தை உயர்த்த அரசு எடுத்து வரும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்த ‘பாரம்பரிய அழைப்பு’ முறை பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

தென்னந்தடுக்கு தேவை அதிகரிப்பால் விலை உயர்வு

திண்டுக்கல், ஏப்.17

திண்டுக்கல் மாவட்டம், பழநி மேற்குபகுதி கிராமங்களான ஆண்டி பட்டி, குதிரையாறு, பெருமாள்புதூர், பெரியம்மாபட்டி பகுதிகளில் தென்னந்தடுக்கு தயாரிப்பு முக்கிய குடிசைத் தொழிலாக உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் தென்னந்தடுக்குகள், தமிழகத்தின் வெப்பமான பகுதிகளில் வீட்டின் மேற்கூரை அமைக்கவும், குடிசை அமைக்கவும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. மேலும், காய்கறிகள் சாகுபடிக்கு பட்டறை அமைக்கவும் பயன்படுகிறது. மாநிலம் முழுவதும் தென்னந் தடுக்குகளின் தேவை அதிகரித்துள்ளதால் விலையும் அதிகரித்துள்ளது. இது குறித்து தென்னந்தடுக்கு தயாரிப்பு தொழிலாளர்கள் கூறுகையில், கோடை வெயில் காரணமாக அதிக வெப்பம் நிலவும் தஞ்சை, சீர்காழி, சிதம்பரம், பெரம்பலூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தென்னந்தடுக்குகள் அதிகளவு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. கோழிப் பண்ணை களுக்கும் தேவை அதிகரித்துள்ளது. இதனால் தடுக்குகளின் விலையும் உயர்ந்துள்ளது என்றனர்.



கல்யாண்

ஈ வ ல ல ர் ஸ்



Toll Free No. 1800 - 4257333